பேரவையை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தல்.

மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன் :

''பேரவை விதி 25(1)-ன்படி பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப் பெறாமல் ஒத்திவைக்கப்பெற வேண்டும்.''

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பெற்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் இக் கூட்டத் தொடரின் அலுவல்கள் இத்துடன் முடிவுற்று. மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப் பெறாமல் பேரவை ஒத்தி வைக்கப் பெறுகிறது.

பின்னர், பிற்பகல் 3.01 மணிக்கு மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப் பெறாமல் பேரவை ஒத்தி வைக்கப்பெற்றது.

11. பேரவைமுன் வைக்கபெற்ற ஏடுகள்

(அ) சட்டப்படிக்கான விதிகளும் ஆணைகளும்

168. சென்னை கில்ட் ஆப் சர்வீஸ் அமைப்பினால் விற்பனை செய்யப்படும் அச்சிடப்பட்ட பொருட்களுக்கு விதிக்கக்கூடிய வரியிலிருந்து விலக்களிப்பது குறித்து வணிக வரிகள் சமய அறக்கட்டளைகள் துறையின் 22—3-1988 ஆம் நாளிட்ட 457ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1/1959) 53 (5) பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப்பெற்றது.)

169. எரிசக்தி சேமிப்பு கருவிகளின் விற்பனைக்காக விதிக்கக்கூடிய விற்பனை வரியிலிருந்து விலக்களிப்பது குறித்து வணிக வரிகள் சமய அறக்கட்டளைகள் துறையின் 10—9—1987 ஆம் நாளிட்ட 1013ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1/1959) 53 (5) பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.]

170. சூரிய சக்தி எரிசாண வாயு மற்றும் காற்று சக்தி ஆகியவற்றில் பயன்முறைக்காக வடிவமைக்கப்பட்ட புதுப்பிக்கக் கூடியவையான எரிசக்திச் சாதனங்களின் விற்பனைக்காக

விதிக்கக்கூடிய வரியிலிருந்து விலக்களிப்பது குறித்து வணிக வரிகள் சமய அறக்கட்டளைகள் துறையின் 10—9—1987 ஆம் நாளிட்ட 1014ஆம் எண் அரசாணையில் வெளியிடப் பட்ட அறிவிக்கை. [1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1/1959) 53 (5) பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது].

171. வருவாய்த் துறையின் 22—5—1962ஆம் நாளிட்ட எஸ். ஆர். ஓ. 2437/1962ஆம் எண் அறிவிக்கையில் திருத்தமொன்று செய்வது குறித்து வணிக வரிகள் சமய அறக்கட்டளைகள் துறையின் 28—10—1987ஆம் நாளிட்ட 1160ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1959 ஆம் ஆண்டு பொது விற்பனை வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1/1959) 53 (5) பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது.]

172. 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி விதிகளில் திருத்தமொன்று செய்வது குறித்து வணிக வரிகள் சமய அறக்கட்டளைகள் துறையின் 10—12—1987ஆம் நாளிட்ட 1362 ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1959ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1/1959) 53 (5) பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது)

173. தமிழ்நாடு சைத்திறத் தொழில் வளர்ச்சிக் சழகத் தின் 1984-85ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாவது ஆண்டறிக்கை. (1956ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத் தின் (மத்தியச் சட்டம் 1/1956 619-ஏ பிரிவின்கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது).

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள், ஏனைய தாள்கள் :

168. தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் 1987-88ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை,

169. பொது நிறுவனங்கள் குழுவின் ஏழாவது அறிக்கை' 1989–90.

170. பொது நிறுவனங்கள் குழுவின் எட்டாவது அறிக்கை. 1989–90.

171, பொது நிறுவனங்கள் குழுவின் ஒன்பதாவது அறிக்கை, 1989–90.

172. பொது நிறுவனங்கள் குழுவின் பத்தாவது அறிக்கை, 989–90,

173. பொது நிறுவனங்கள் குழுவின் பதினொன்றாவது அறிக்கை, 1989–90.

174. பொது நிறுவனங்கள் குழுவின் பன்னிரண்டாவது அறிக்கை, 1989–90.

175. பொது நிறுவனங்கள் குழுவின் பதிமூன்றாவது அறிக்கை, 1989–90.

176. பொது நிறுவனங்கள் குழுவின் பதினான்காவது அறிக்கை 1989–90.

177. உடுக்குறியிடப்பெறாத வினாக்களும் விடைகளும் (எண்கள் 1 முதல் 25 வரை).

178. தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை 1985. (தொகுதிகள் I, II, III (தமிழ் ஆங்கிலம்).

179. தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை 1985–இணைப்பு–தொகுதி I, II (தமிழ் ஆங்கிலம்)

180. தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை 1985–தலைவரின் பரிந்துரைகள். (தமிழ் ஆங்கிலம்)

181. தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை 1985 குழு உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள். (தமிழ் ஆங்கிலம்.)

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.

நடவடிக்கைகளின் அட்டவணை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான ஒன்பதாவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடர்

1989 மே 11 மற்றும் 12.

(தொகுதி 16 எண்கள் 1—2)

பெயர் அட்டவணை.

பக்கங்கள்

அ

அண்ணாநம்பி, திரு. ஆர்—

அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக்கல் (வி) 192

மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்த) சட்ட முன்வடிவு, 1989 91—96,99, 100—101

அப்துல் லத்தீப், திரு. எம்—

சென்னை அரசினர் தோட்டம், உறுப்பினர்கள் வாடகை பாக்கி (வி) 25

தீவன இயந்திரங்கள் இறக்குமதி, மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு (த.கோ.) 34, 36—38

பல்கலைக் கழகங்கள் சட்டங்கள் (திருத்த) சட்ட முன்வடிவு, 1989 159—161

பொதுக் கணக்குக் குழு, 1989—90 ஆண்டின் அறிக்கை 57,58

மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசைக் கோருதல் (த.தீ.) 235—240

மாவட்ட நகராட்சிகள் (இரண்டாம் திருத்த) சட்டமுன்வடிவு, 1989 97—99,100,101

ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம், மத்திய அரசு ஊராட்சி ஆட்சித் தலைவர்களுக்கு நேரடி நிதி ஒதுக்கீடு (த.கோ.) 204—206

டி. 2 ஏ 53-289—2